



SUMEDHA FISCAL SERVICES LIMITED
6A Geetanjali, 6th Floor,
8B Middleton Street,
Kolkata – 700 071,
West Bengal, India.
Tel: +91 332 229 8936 / 6813 5900
Email: rightsissue_mb@sumedhafiscal.com
Website: www.sumedhafiscal.com



SAFFRON CAPITAL ADVISORS PRIVATE LIMITED
605, Sixth Floor, Centre Point,
Andheri Kurla Road
J.B. Nagar, Andheri (East),
Mumbai - 400059
Tel.: +91-22-49730394
Email: rights.issue@saffronadvisor.com
Website: www.saffronadvisor.com

May 18, 2024

To,
Manager-Listing Operations
BSE Limited
Dalal Street,
Mumbai- 400 001

Dear Sir/ Madam,

Sub.: Proposed Rights Issue of Equity Shares of Orient Green Power Company Limited (the “Company or Issuer”).

Issue of up to [●] equity shares with a face value of ₹ 10 each (“Rights Equity Shares”) of Orient Green Power Company Limited (“Company”) for cash at a price of ₹ [●] each including a share premium of ₹ [●] per Rights Equity Share (“Issue Price”) for an aggregate amount not exceeding ₹ 25,000 Lakhs on a rights basis to the existing Equity Shareholders of the Company in the ratio of [●] Rights Equity Share(s) for every [●] fully paid-up Equity Share(s) held by the existing Equity Shareholders on the record date, that is on [●] (the “Rights Issue”).

We have been appointed as ‘Lead Managers’ to the captioned Rights Issue. In this regard, we are enclosing the following for your kind reference and records:-

This Public Announcement is being made in compliance with the provisions of Regulation 72(2) of the Securities and Exchange Board of India (Issue of Capital and Disclosure Requirements) Regulations, 2018 as amended (**The “SEBI ICDR Regulations”**) and the Draft Letter of Offer dated May 15, 2024 resubmitted in accordance with SEBI circular dated February 06, 2024.

A copy of Public Announcement on filing of Draft Letter of Offer (“**DLOF**”) dated May 17, 2024, was published today, May 18, 2024 in the following newspapers:-

| <u>Sr. No.</u> | <u>Newspapers</u> | <u>Language</u> | <u>Editions</u> |
|-----------------------|--------------------------|------------------------|------------------------|
| 1 | Business Standard | English | All Editions |
| 2 | Business Standard | Hindi | All Editions |
| 3 | Makkal Kural | Tamil | Registered Office |

Kindly take on record the above information and would request you to kindly disseminate the same on your website at the earliest.



SUMEDHA FISCAL SERVICES LIMITED
6A Geetanjali, 6th Floor,
8B Middleton Street,
Kolkata – 700 071,
West Bengal, India.
Tel: +91 332 229 8936 / 6813 5900
Email: rightsissue_mb@sumedhafiscal.com
Website: www.sumedhafiscal.com



SAFFRON CAPITAL ADVISORS PRIVATE LIMITED
605, Sixth Floor, Centre Point,
Andheri Kurla Road
J.B. Nagar, Andheri (East),
Mumbai - 400059
Tel.: +91-22-49730394
Email: rights.issue@saffronadvisor.com
Website: www.saffronadvisor.com

In case of any clarification required, please contact the persons as mentioned below:

| <u>Contact Person</u> | <u>Designation</u> | <u>Contact Number</u> | <u>E-mail Id</u> |
|-----------------------|----------------------------------|-----------------------|--|
| Ajay K Laddha | President – Investment Banking | +91 22 4033 2400 | ajay_laddha@sumedhafiscal.com |
| Zeba Shaukat | Sr. Manager – Investment Banking | +91 33 2229 8936 | zeba_shaukat@sumedhafiscal.com |

Yours sincerely,

For and on behalf of Sumedha Fiscal Services Limited

Ajay K Laddha
President – Investment Banking
Place: Kolkata
Date: May 18, 2024

For and on behalf of Saffron Capital Advisors Private Limited

Gaurav Khandelwal
Vice President
Place: Mumbai
Date: May 18, 2024

PUBLIC NOTICE

Smt. Pushpa Vasantlal Goratela, a joint member of the Gokul Heaven (D-M) Co-Operative Housing Society Limited, having address at Thakur Complex, Kandivali East, Mumbai - 400101, and holding Flat No. I-503, in the building of the society, died on 12/03/2021. Mr. Sanjay Vasantlal Goratela has made an application for transfer of the shares of the deceased member to his name.

The Society hereby invites claims or objections from the heirs or other claimants/objectors to the transfer of the said shares and interest of the deceased member in the capital/property of the society within a period of 15 days from the publication of this notice, with copies of such documents and other proofs in support of such claims/objectors. If no claims/objectors are received within the period prescribed above, the Society shall be free to deal with the shares and interest of the deceased member in the capital/property of the Society in such manner as is provided under the Bye-laws of the Society. The claims/objectors, if any, received by the Society for transfer of shares and interest of the deceased Member in the capital/property of the Society shall be dealt with in the manner provided under the Bye-laws of the Society. A copy of the registered Bye-laws of the society is available for inspection by the claimants/objectors, in the office of the society from the date of publication of the notice till the date of expiry of its period.

Date : 18.05.2024
Place : Mumbai

for and on behalf of Gokul Heaven (D-M)CHS Ltd,
Sd/-
Hon. Secretary

NOTICE

[ASIAN PAINTS LIMITED]

Registered Office: 16A, Shalinagar, Santacruz East, Mumbai Maharashtra 400051

NOTICE is hereby given that the certificate(s) for the undermentioned securities of the Company has/have been lost/misplaced and the holder(s) of the said securities applicant (s) has/have applied to the Company to release the new certificate (s). The Company has informed the holders/applicants that the said shares have been transferred to the IEPF as per IEPF rules.

Any person who has a claim in respect of the said securities should lodge such claim with the Company at its Registered Office within 15 days from this date, else the Company will proceed to release the new certificate to the holders/applicants, without further intimation.

| Name(s) of holder(s) [and Jt. holder(s), if any] | Folio No. | Kind of Securities and face value | No. of Securities | Distinctive number(s) |
|--|------------|------------------------------------|-------------------|-----------------------|
| Sunderdevi Ranka (Expired) | ANS0008625 | Equity Shares & Face Value Rs. 1/- | 3160 | 3443081-3446240 |

Place: Keshwapur Hubli
Date: 18-05-2024

Narendra Kumar P Ranka
[Name(s) of holder(s) / Applicant(s)]

MAHARASHTRA GRAMIN BANK

Head Office : Chhatrapati Sambhajnagar (e-Aurangabad) - 431010.

APPOINTMENT OF PRINCIPAL AT STAFF TRAINING COLLEGE

Maharashtra Gramin Bank, a Regional Rural Bank Sponsored by Bank of Maharashtra invites application for recruitment of **Principal of Staff Training College, Maharashtra Gramin Bank, Head Office, Chh. Sambhajnagar** on contract basis for a period of one year. The last date for submission of application is **01/06/2024** For further details, Visit our website. www.mahagramin.co.in (Recruitment Section)

Date : 18/05/2024
Place: Chh.Sambhajnagar

General Manager
Maharashtra Gramin Bank.

PUBLIC NOTICE

NOTICE is hereby given that the certificates for 5186, 5718, 10187, 12226 bearing Equity Certificate Nos. 25, 50, 100 Nos. and Distinctive Nos. 444876 - 444900, 43176 - 458200, 558232 - 558281, 1045101 - 1045200 under the folio no. WIL00818 of Wendt (India) Limited standing in the name of Krishnaraj Bhandari has/have been lost or mislaid and the undersigned has/have applied to the company to issue the duplicate certificates for the said shares. Any person who has any claim in respect of the said shares should write to our registrar, KFin Technologies Ltd. Karvy Selenium, Tower-B, Plot No. 31 & 32, Financial district, Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad, Telangana, 500032 within one month from this date else the company will proceed to issue the duplicate certificate(s).

Date : 18.05.2024 Name of Shareholders/ Krishnaraj Bhandari

PUBLIC NOTICE

NOTICE is hereby given that the certificate(s) for 93107, 247337, 365336, 458925 bearing Equity Certificate No. 50, 100, 100 Nos. and Distinctive Nos. 4500645-4500694, 142081484-142981513, 578552491 - 578552590, 619856150 - 619856249 under the folio no. 0988153 of Larsen & Tubro Ltd. standing in the names of Late Chanchalben Khusabhai Patel & Late Shivabhai Mangalabhai Amin has/have been lost or mislaid and the undersigned has/have applied to the company to issue the duplicate certificate(s) for the said shares. Any person who has any claim in respect of the said shares should write to our registrar, KFin Technologies Limited, Selenium Tower B, Plot 31-32, Gachibowli, Financial District, Hyderabad- 500032 within one month from this date else the company will proceed to issue the duplicate certificate(s).

Date : 18.05.2024 Name of Claimants Ashwinbhai Ravijibhai Patel

PUBLIC ANNOUNCEMENT

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND IS NOT AN OFFER DOCUMENT AND DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE TO SECURITIES. NOT FOR RELEASE, PUBLICATION OR DISTRIBUTION, DIRECTLY OR INDIRECTLY, OUTSIDE INDIA.

ORIENT GREEN POWER COMPANY LIMITED

ORIENT Green Power Company Limited ("Company" or "Issuer") was incorporated under the Companies Act, 1956 with the Registrar of Companies, Chennai, Tamil Nadu and consequently a certificate of incorporation dated December 6, 2006 and a certificate for commencement of business on January 18, 2007 was issued to our Company. At the time of incorporation, our registered office was located at No. 5, T.V. Street, Chetpet, Chennai 600 031, Tamil Nadu. Subsequently, pursuant to a circular resolution dated January 7, 2010, our Registered Office was shifted to Third Floor, Egmore Benefit Society Building, 25 Flowers Road, Chennai 600 084, Tamil Nadu, subsequently pursuant to circular resolution dated May 2, 2011, our registered office was shifted to Siggappi Achi Building, 4th floor, 18/3 Rukmani Lakshmiampathy Road, Egmore, Chennai - 600 008, Tamil Nadu, India and pursuant to resolution dated February 5, 2021 passed by the Board of Directors, our Registered Office was changed to Bascon Futura SV, 4th Floor, No.10/1, Venkatarayana Road, T. Nagar, Chennai - 600 017, Tamil Nadu, India. The corporate identification number of our Company is L40108TN2006PLC061665.

Registered Office: Bascon Futura SV, 4th Floor, No.10/1, Venkatarayana Road, T. Nagar, Chennai - 600 017, Tamil Nadu, India;
Telephone: +91 44 4901 5678 | Facsimile: N.A. | E-mail: compliance@orientgreenpower.com | Website: www.orientgreenpower.com;
Contact Person: Kirithika Mohan, Company Secretary and Compliance Officer;
Corporate Identification Number: L40108TN2006PLC061665

PROMOTERS OF THE COMPANY: JANATI BIO POWER PRIVATE LIMITED, NIVEDANA POWER PRIVATE LIMITED, SYANDANA ENERGY PRIVATE LIMITED AND SVL LIMITED

ISSUE OF UPTO [•] EQUITY SHARES OF FACE VALUE ₹ 10 EACH ("RIGHTS EQUITY SHARES") OF OUR COMPANY FOR CASH AT A PRICE OF ₹ [•] PER EQUITY SHARE (INCLUDING A SHARE PREMIUM OF [•] PER EQUITY SHARE) (THE "ISSUE PRICE"), AGGREGATING UPTO ₹ 25,000 LAKHS ON A RIGHTS BASIS TO THE EXISTING EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF [•] ([•]) RIGHTS EQUITY SHARES FOR EVERY [•] ([•]) FULLY PAID-UP EQUITY SHARES HELD BY THE EXISTING EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE, THAT IS ON [•], [•] (THE "ISSUE"). THE ISSUE PRICE FOR THE RIGHTS EQUITY SHARES IS [•] ([•]) TIMES OF THE VALUE OF THE EQUITY SHARES. FOR FURTHER DETAILS, PLEASE REFER TO THE CHAPTER TITLED "TERMS OF THE ISSUE" ON PAGE 302 OF THIS DRAFT LETTER OF OFFER.

This public announcement is being made in compliance with the provisions of Regulation 72(2) of the Securities and Exchange Board of India (Issue of Capital and Disclosure Requirements) Regulations, 2018 as amended (the "SEBI ICDR Regulations"), to state that Orient Green Power Company Limited is proposing, subject to requisite approvals, market conditions and other considerations, an issue of equity shares to equity shareholders on rights basis and filed the Draft Letter of Offer ("DLOF") dated May 15, 2024 with the Securities and Exchange Board of India (the "SEBI"), BSE Limited and the National Stock Exchange of India Limited through e-mail on May 16, 2024. The Draft Letter of Offer dated May 15, 2024 is being resubmitted in accordance with SEBI circular dated February 06, 2024.

Pursuant to Regulation 72(1) of the SEBI ICDR Regulations, the DLOF filed with SEBI is open to public, for comments, if any. The DLOF shall be hosted on the website of SEBI at www.sebi.gov.in, website of recognized stock exchanges where the equity shares are listed i.e. BSE Limited at www.bseindia.com and the National Stock Exchange of India Limited at www.nseindia.com, the website of the company i.e. Orient Green Power Company Limited at www.orientgreenpower.com and the website of the Lead Managers i.e. Sumedha Fiscal Services Limited at www.sumedhafiscal.com and Saffron Capital Advisors Private Limited at www.saffronadvisor.com. All members of the public are hereby invited to provide their comments on the DLOF to SEBI with respect to the disclosures made in the DLOF. The public is requested to send a copy of the comments sent to SEBI, to the Company and to the Lead Managers to the issue at their respective addresses mentioned herein. All comments must be received by the Company or by the Lead Managers on or before 5 p.m. on the 21st (twenty first) day from the aforementioned date of filing the DLOF with SEBI.

This announcement has been prepared for publication in India and may not be released in any other jurisdiction. Please note that the distribution of the DLOF and the issue of equity shares on rights basis to persons in certain jurisdictions outside India may be restricted by legal requirements prevailing in those jurisdictions. Accordingly, any person who acquires Rights Entitlements or Rights Equity Shares will be deemed to have declared, warranted and agreed that at the time of subscribing for the Rights Equity Shares or the Rights Entitlements, such person is not and will not be in the United States and/or in other restricted jurisdictions. The Rights Equity Shares of the Company have not been and will not be registered under the United States Securities Act of 1933, as amended (the "Securities Act"), or in any other jurisdiction which has any restrictions in connection with offering, issuing and allotting Rights Equity Shares within its jurisdiction, and/or to its citizens. The offering to which the DLOF relates is not, and under no circumstances is to be construed as, an offering of any Rights Equity Shares or Rights Entitlements for sale in the United States or any other jurisdiction other than India or as a solicitation therein of an offer to buy any of the said Rights Equity Shares or Rights Entitlementment.

Investments in equity and equity related securities involve a high degree of risk and investors should not invest any funds in this Issue unless they can afford to take the risk of losing their investment. Investors are advised to read "Risk Factors" on page 27 of the DLOF, carefully before taking an investment decision in relation to this Issue. For taking an investment decision, investors must rely on their own examination of the Issuer and the Issue including the risks involved. The securities being offered in the Issue have not been recommended or approved by SEBI, nor does SEBI guarantee the accuracy or adequacy of the DLOF. Specific attention of the investors is invited to the section titled "Risk Factors" beginning on page 27 of the DLOF before making an investment in this Issue.

For details of the share capital of the Company, see "Capital Structure" on page 88 of the DLOF. The liability of the members of our Company is limited. The existing Equity Shares are listed on NSE and BSE.

Note: All the capitalised terms not defined herein shall have the same meanings ascribed to such terms in the DLOF.

| LEAD MANAGERS TO THE ISSUE | SAFFRON | REGISTRAR TO THE ISSUE |
|---|--|--|
| <p>SUMEDHA</p> <p>SUMEDHA FISCAL SERVICES LIMITED 6A Geetanjali, 6th Floor, 8B Middleton Street, Kolkata - 700 071, West Bengal, India. Telephone: +91 33 2229 8936 / 6813 5900 Facsimile: N.A. Email id: rightsissue_mb@sumedhafiscal.com Website: www.sumedhafiscal.com Investor grievance: mb_compliance@sumedhafiscal.com Contact Person: Ajay K Laddha SEBI Registration Number: INM000008753 Validity of Registration: Permanent</p> | <p>SAFFRON</p> <p>SAFFRON CAPITAL ADVISORS PRIVATE LIMITED 605, Sixth Floor, Centre Point, J.B. Nagar, Andheri (East), Mumbai - 400 059, India Telephone: +91 22 4973 0394 Facsimile: N.A. Email id: rights.issue@saffronadvisor.com Website: www.saffronadvisor.com Investor grievance: investorgrievance@saffronadvisor.com SEBI Registration Number: INM000011211 Validity: Permanent Contact Person: Gaurav Khandelwal / Vipin Gupta</p> | <p>CAMEO</p> <p>CAMEO CORPORATE SERVICES LIMITED Subramanian Building, No. 01, Club House Road, Chennai- 600 002, Tamil Nadu, India. Telephone: +91 44 4002 0700 / 2846 0390 Facsimile: N.A. Email: rights@cameoindia.com Website: www.cameoindia.com Online Investor Portal: https://wisdom.cameoindia.com Contact Person: Steepnyia N. SEBI Registration No.: INR000003753 Validity of Registration: Permanent</p> |

For and on behalf of ORIENT GREEN POWER COMPANY LIMITED
Sd/-
Kirithika Mohan
Company Secretary and Compliance Officer

Disclaimer: "Orient Green Power Company Limited" is proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, to issue Equity Shares on rights basis and has filed a DLOF with the Securities and Exchange Board of India. The DLOF shall be available on the website of SEBI at www.sebi.gov.in, website of recognized stock exchanges where the equity shares are listed i.e. BSE Limited at www.bseindia.com and the National Stock Exchange of India Limited at www.nseindia.com, the website of the company i.e. Orient Green Power Company Limited at www.orientgreenpower.com and the website of the Lead Managers i.e. Sumedha Fiscal Services Limited at www.sumedhafiscal.com and Saffron Capital Advisors Private Limited at www.saffronadvisor.com. Investors should note that investment in securities involves a high degree of risk and are requested to refer to the DLOF, including the section "Risk Factors" beginning on page 27 of the DLOF."

InCred

INCREC HOLDINGS LIMITED

(Formerly known as KKR Capital Markets India Limited)

Corporate Office and Registered Office: Unit 1203, 12th Floor, B Wing, The Capital, Plot no C-70, G Block, Bandra Kurla Complex, Mumbai, India, 400051
CIN: U67190MH2011PLC211738 | Email: incred.compliance@incred.com | Contact: 022-6844 6100 | Website: www.incredholdings.com

NOTICE OF THE EXTRA-ORDINARY GENERAL MEETING

- Notice is hereby given that the Extra-Ordinary General Meeting (EGM) of the Shareholders of the InCred Holdings Limited ("Company") will be held on **Tuesday, June 11, 2024 at 11:00 A.M (IST)** at Unit no. 1203, 12th floor, B Wing, The Capital, Plot no. C - 70, G Block, Bandra Kurla Complex, Mumbai - 400051 to transact the business as set out in the Notice convening the said EGM.
- In respect of the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder the notice convening EGM along with the Explanatory Statement has been sent on Friday, May 17, 2024 through electronic mode to all the shareholders on their registered e-mail address. Further, the requirement to send a physical copy of the EGM notice has been dispensed with vide MCA Circular. The EGM Notice can be downloaded from the Investor Relations Section of the Company's website www.incredholdings.com and on the website of National Securities Depository Limited ("NSDL") at evoting@nsdl.co.in.
- Shareholders who have not registered their email address so far or in case of change of email address are requested to register / update their email address:
 - in respect of shares held in demat mode: with the Depository through your Depository Participant;
 - in respect of shares held in physical form: with R&T Agent, M/s Link Intime India Pvt Ltd, Lal Bahadur Shastri Marg, Surya Nagar, Gandhi Nagar, Vikhroli West, Mumbai, Maharashtra 400083
- i. The Company has engaged the services of NSDL to provide e-voting facility. M/s. Keyur H. Mirani, Practicing Company Secretary has been appointed as the Scrutinizer to scrutinize the e-voting process in a fair and transparent manner.
 - Shareholders holding share(s) either in physical form or dematerialized form as on Tuesday June 4, 2024 (cut-off date), shall be eligible to cast their vote on the Business as set out in the EGM Notice through electronic voting system or poll, as the case may be.
 - The remote e-voting period commences on Saturday, June 8, 2024 (9:00 AM) (IST) and ends on Monday, June 10, 2024 (5:00 PM) (IST) after which the facility will be disabled by NSDL and remote e-voting shall not be allowed beyond the said date and time.
 - Any person, who acquires shares of the Company and becomes Shareholder of the Company after dispatch of notice and holding shares as on cut-off date i.e. Tuesday, June 4, 2024 may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in or incred.compliance@incred.com. However, if the person is already registered with NSDL for remote e-voting then the existing Login ID and password may be used to cast the vote.
 - The Shareholder, who have cast their vote prior to the meeting by remote e-voting may also attend the meeting but shall not be entitled to vote again at the meeting. Once a vote is casted by a Shareholder, he shall not be allowed to alter it subsequently.
 - The Shareholder, who have not casted their vote prior to the meeting by remote e-voting may attend the meeting and shall be eligible to cast their vote through poll.
- In case of any queries, you may refer to the Frequently Asked Questions (FAQs) of Shareholders and remote e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on toll free no.: 022 - 2499 7000 or contact Ms. Prajakta Pawle, Assistant Manager, NSDL, Trade World, A Wing, 4th & 5th Floors, Kamala Mills Compound, Lower Parel, Mumbai, Maharashtra 400013 at evoting@nsdl.co.in.

For InCred Holdings Limited
Sd/-
Nikita Shetty
Company Secretary
Membership No.: A29555

Date: May 17, 2024
Place: Mumbai

Mukka Proteins Limited

Corporate Identity No. (CIN): U05004KA2010PLC055771
Registered Office: Mukka Corporate House, Door No. 18-2-16/4, First Cross, NG Road, Attavara, Dakshina Kannada, Mangaluru - 575001, Karnataka. Tel: +918244252889
Email: investors@mukkaproteins.com Website: www.mukkaproteins.com

POSTAL BALLOT NOTICE

Notice is hereby given pursuant to the provisions of Section 108 and Section 110 of the Companies Act, 2013 ("the Act") read with Rules 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time ("Rules") read with the Circular No. 14/2020 dated April 8, 2020, Circular No. 17/2020 dated April 13, 2020, Circular No. 22/2020 dated June 15, 2020, Circular No. 33/2020 dated September 28, 2020, Circular No. 39/2020 dated December 31, 2020, Circular No. 10/2021 dated June 23, 2021, Circular No. 20/2021 dated December 8, 2021, Circular No. 3/2022 dated May 5, 2022, Circular No. 11/2022 dated December 28, 2022, and Circular No. 09/2023 dated September 25, 2023 issued by the Ministry of Corporate Affairs ("MCA") (hereinafter collectively referred to as "MCA Circulars") and Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended from time to time ("SEBI Listing Regulations"), Secretarial Standard on General Meetings ("SS-2") issued by the Institute of Company Secretaries of India and other applicable provisions of the Act, Rules, Circulars and Notifications issued thereunder (including any statutory modification(s) or re-enactment thereof for the time being in force and as amended from time to time), the approval of the members of Mukka Proteins Limited (the "Company") is sought for the following special resolution by way of remote e-voting ("e-voting") process:

| Sl. No. | Description of Special Resolution |
|---------|---|
| 1. | Continuation of Directorship of Mr. Kalandan Abdul Razak (DIN:02530917) as a Non-Executive Non-Independent Director |

Pursuant to MCA Circulars, the manner of voting on the proposed resolution is restricted only to e-voting i.e., by casting votes electronically instead of submitting postal ballot forms. Accordingly, physical copy of the Notice along with Postal Ballot Form and pre-paid business reply envelope are not being sent to the Members for this Postal Ballot. The communication of the assent or dissent of the Members would only take place through the e-voting system. In consonance with the same, the Company has sent the Notice of Postal Ballot along with the explanatory statement and instructions for e-voting via electronic mode on Thursday 16th May 2024, to only those Members whose email ID(s) are registered with the Company / depository participant(s) as on Friday, 10th May, 2024 ("Cut-off Date") and any person who is not a shareholder of the Company as on Cut-off date shall treat the Postal Ballot Notice for information purpose only.

The said notice shall also be available on the website of the Company at www.mukkaproteins.com, relevant section of Stock Exchange(s) i.e. NSE Limited ("NSE") at www.nseindia.com and BSE Limited ("BSE") at www.bseindia.com on which the equity shares of the Company are listed and Central Depository Services (India) Limited ("CDSL") at www.evotingindia.com.

The Company has engaged the services of Central Depository Services (India) Limited ("CDSL") for the purpose of providing the e-voting facility to all its members. The remote e-voting period shall commence on **Friday, 17th May 2024 at 09:00 A.M.(IST)** and ends on **Saturday, 15th June 2024 at 05:00 P.M. (IST)**. The e-voting facility will be disabled by CDSL immediately thereafter and will not be allowed beyond the said date and time.

The Board has appointed Mr. Chethan Nayak K (FCS 4736, CP 3140) and failing him, Mrs. Ujala Rani (FCS: 11570, CP: 11814) of Chethan Nayak & Associates, Practicing Company Secretaries, as the scrutiner ("Scrutinizer") to scrutinize the e-voting in a fair and transparent manner and who shall after completion of the same, submit the scrutiner report to the Chairman of the Company (the "Chairman") or any other person authorized by the Chairman, and thereafter the result of the voting by Postal Ballot will be announced within two working days from the conclusion of the e-voting and shall also be made available on the website of the Company at www.mukkaproteins.com as well as on CDSL website at www.evotingindia.com. These results will also be submitted to Stock Exchange(s) i.e. BSE Limited ("BSE") and NSE Limited ("NSE").

The Company has made requisite arrangements with Cameo Corporate Services Limited, Registrar and Share Transfer Agent ("RTA") to enable the Members to register their e-mail address. Those Members who have not yet registered their e-mail address are requested to register the same by following the procedure set out in the Postal Ballot Notice.

If you have any queries or issues regarding e-Voting from the CDSL e-Voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or contact at toll free no. 1800 22 55 33.

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futrex, Mafatal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call at toll free no. 1800225533.

For Mukka Proteins Limited
Sd/-
Mehaboobsab Mahmudgoss Chalyal
Company Secretary

Place : Mangaluru
Date : 17-05-2024

emami paper mills limited

CIN : L21019WB1981PLC034161
Registered Office: 687, Anandapur, 1st Floor, E.M. Bypass, Kolkata - 700107
Phone: 91-33-6613-6264
e-mail: investor.relations@emamipaper.com website : www.emamipaper.com

NOTICE TO THE EQUITY SHAREHOLDERS

Transfer of unclaimed Dividend and the corresponding Equity Shares of the Company to the Investor Education and Protection Fund ("IEPF")

NOTICE is hereby given to the equity shareholders of the Company that pursuant to the provisions of Section 124(6) of the Companies Act, 2013 ("the Act") read with the Investor Education and Protection Fund (IEPF) Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the IEPF Rules"), including any statutory modification(s) or re-enactment(s) thereof for the time being in force, the Company is required to transfer the shares in respect of which dividend remains unpaid or unclaimed for a period of 7(seven) consecutive years or more to the demat account of the IEPF.

Pursuant to the IEPF Rules, Individual communication has already been sent to the concerned Shareholders, whose shares are liable to be transferred to IEPF at their latest available address on 17th May 2024, *inter-alia*, providing details of the shares to be transferred to the IEPF.

Further in terms of IEPF Rules, the Company has uploaded the names of the shareholders, whose dividend remained unclaimed or unpaid for 7 (seven) consecutive years along with their folio numbers or DP ID - Client ID on its website at www.emamipaper.com.

The Shareholders may lodge a valid claim with the Company on or before **31st August 2024**, in respect of their unclaimed dividend. In the event such valid claim is not received within the aforesaid date, the Company shall in accordance with the aforesaid provisions of Rules, transfer such dividend and shares to the IEPF without any further notice. The list of shareholders and their folio numbers or DP ID and Client ID number are available on the website of the Company at www.emamipaper.com.

You are, therefore, requested to claim the above dividend on or before **31st August 2024** along with all documentary evidence as mentioned in the IEPF Rules. In case the dividends are not claimed by the said date, the Company shall, with a view to complying with the requirements set out in the IEPF Rules, will transfer the shares to the IEPF without any further notice, by following the due process as provided under the IEPF Rules. In this connection, please note the following:

- In case you hold shares in the physical form: new share certificate(s) will be issued and transferred in favor of IEPF on completion of necessary formalities. Hence, the original share certificate(s) which stand registered in your name will stand automatically cancelled and deemed not negotiable.
- In case you hold shares in electronic form: the Company shall inform the depository by way of Corporate Action for the transfer of shares lying in your Demat account in favor of IEPF.

Kindly note that all future benefits and dividends arising on such shares would also be credited to IEPF. Shareholders may also note that both the unclaimed dividend and the shares transferred to the IEPF including all benefits accruing on such shares, if any, can be claimed back by them from IEPF Authority after following the procedure prescribed in the IEPF Rules. No claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and shares once transferred to IEPF pursuant to the said Rules

In case of any query, the Shareholders can write to:

| | |
|---|---|
| <p>The Company Secretary Registered Office: Emami Paper Mills Limited 687, Anandapur, 1st Floor E.M. Bypass, Kolkata -700107 E-mail: investor.relations@emamipaper.com</p> | <p>Registrar and Transfer Agent Maheshwari Datamatics Private Limited 23, R N Mukherjee Road, 5th Floor, Kolkata - 700 001. E-mail : mdpdlc@yahoo.com</p> |
|---|---|

For Emami Paper Mills Limited,
Debendra Banthiya
Company Secretary
M.No. - FCS 7790

Place: Kolkata
Date :17-05-2024

BEFORE THE HON'BLE PRINCIPAL DISTRICT JUDGE AT TIRUVALLUR

O.S. No. 179 of 2022
M. Marimuthu,
Proprietor - M/s. M.R. Snacks,
No.111/A, Sivaboodamedu,
Indira Nagar, Vanagaram,
Chennai - 600095, ...Plaintiff

vs-
Economode Food Equipment (India) Pvt. Ltd.,
Rep by its Director Mr. Manu Agarwal
And 4 others. ...Defendants To

- Economode Food Equipment (India) Pvt. Ltd.**,
Rep. by its Director Mr. Manu Agarwal.
 - Mr. Manu Agarwal**,
Director, M/s. Economode Food Equipment (India) Pvt. Ltd.,
 - Mr. Anil Deep Anand**,
Director, M/s. Economode Food Equipment (India) Pvt. Ltd.,
 - Mrs. Sushila Verma**,
Director, M/s. Economode Food Equipment (India) Pvt. Ltd.,
 - Mr. Arun Dadda Kriparam Vermal**,
Director, M/s. Economode Food Equipment (India) Pvt. Ltd.,
- All having Office at
Kothari War House, No.3, Unit "M" 27 Acre, Tikujai-Ni-Wadi Road, Chitalar, Manpada, Thane (W), Maharashtra State - 400607
Sir/Madam,
My client Mr. M. Marimuthu has filed the above suit with prayer to take back the machinery and return the cost of the machinery amounting to **Rs.35,40,000/-** to the plaintiff and his relatives.
The Hon'ble Court ordered notice to you through substituted service.
Please take notice that the above suit is posted to 05.06.2024 for your appearance. Therefore, you appear before the Hon'ble Principal District Judge, Tiruvallur at **10.30 a.m. on 05.06.2024** either in person or through your Counsel, failing which orders will be passed in accordance with law in your absence.

G. MURALI
Counsel for Plaintiff

PUBLIC NOTICE

NOTICE is hereby given to the public at large that our clients are negotiating to acquire the development rights and leasehold rights from 1) ARUN KUMAR KASHYAP, 2) ALKA ASHOK VOHRA, 3) SEEMA DEWAN KAPOOR and 4) AARTI HITESH TOPIWALA ("the Lessees") in respect of the leasehold plot of land bearing No. 37-A (said Plot) within the layout of the Presidency Co-Operative Housing Society Limited (said Society) together with the building known as "Chittrakoo" (said Building) standing thereon, hereinafter referred to as "said Property" and more particularly described in the Schedule hereunder written.

The Lessees have represented to our clients that the said Plot is demised by the said Society in favour of Original Lessees, Shri Maharaj Krishen Kashyap and Smt. Snehalata Maharaj Kashyap, by an Indenture of Lease dated 3rd September, 1971, and by virtue of various deeds and documents and inheritance the said Plot is vested in the Lessees and the Lessees are owners of the building standing thereon known as "Chittrakoo" and the Lessees are members of the said Society holding shares therein, as more particularly described in the Schedule).

Any persons/entities including individuals, Hindu undivided families, companies, bank(s), financial institution(s), non-banking finance companies, housing finance companies, firms, association of persons or a body of individuals whether incorporated or not, lenders and/or creditors, having any objection, claim, demand, right, title, benefit and/or interest in respect of the said Property or any part thereof by way of sale, transfer, exchange, development rights, partition, share, lien, lease, sub-lease, license, tenancy, sub-tenancy, assignment, release, relinquishment, liability, litigation, arbitration, award, decree or order of any Court of Law, Tribunal or authority, demand or commitment or otherwise howsoever or claiming to be in custody / possession of the title deeds or any person claiming through the predecessor-in-title or otherwise claim of any nature whatsoever, is/are hereby required to notify in writing, along with supporting documentary evidence to the undersigned at their office at Swagatam, 4th Floor, Plot No.141, S.V. Road, Opp. Khar Police Station, Khar (W), Mumbai-400 052, within 14 days from the date of publication of this notice, failing which the claims and/or objections, if any, shall be considered as waived and/or Certificate and our clients shall complete the transaction without reference to such claims and/or objections.

THE SCHEDULE

(Description of Property)

Part A:
All that leasehold rights title and interest in a plot of land within the layout of the Presidency Co-operative Housing Society Ltd. being Plot No.37-A admeasuring about 666.67 Sq. Yards equivalent to 557.48 sq. mtrs. (as per Indenture of Lease dated 3rd September, 1971) and 557.40 sq. mtrs. as per the Property Card forming part of Plot No.14/3 of the Juhu Vile-Parle Development Scheme and being part of Survey No.70 of Juhu Village and or part of Survey No.287 of Vile Parle, District Mumbai Sub-urban and registration Sub-District Bandra bearing corresponding City Survey No. 69-2 of village Vile Parle situate lying and being at N.S.Road No.6, Vile Parle (West), Mumbai-400 056 and all that freehold and absolute right title and interest in a structure standing thereon now known as "Chittrakoo" comprising of ground

विदेशी निवेशकों की बिकवाली और बढ़ी

चुनावी घबराहट और चीन के कारण इस महीने 3.5 अरब डॉलर पहुंची एफपीआई की बिकवाली


सुंदर सेतुरामन
मुंबई, 17 मई

विदेशी पोर्टफोलियो निवेशकों ने भारतीय इक्विटी बाजार से इस महीने अब तक 3.5 अरब डॉलर की निकासी की है। यह बिकवाली चुनाव के कारण हो रहे उतार-चढ़ाव और भारत से निवेश निकालकर चीन ले जाने की पुष्टि में हुई है। चीन में शेयर आधी कीमतों पर उपलब्ध हैं। अगर बिकवाली का दबाव ऐसा ही बना रहा तो जनवरी 2023 के बाद विदेशी निवेशकों की यह सबसे बड़ी निकासी होगी।

कारोबारी लोकसभा चुनाव में मोदी सरकार की जीत के अंतर और इस कारण नीतिगत निरंतरता पर इसके असर को लेकर आशंकित होते जा रहे हैं। बाजार के उतार-चढ़ाव इंडिया का पैमाना वीआईएक्स इंडेक्स इस महीने बढ़कर 20.6 फीसदी पर पहुंच गया। चुनाव की शुरुआत से यह सूचकांक अब तक 47 फीसदी बढ़ा है।

एमयूएफजे ने एक नोट में कहा कि अगर भाजपा कुछ सीटें गंवाती है और बहुमत बरकरार रखती है तो विदेशी मुद्रा और जोखिम वाली परिसंपत्तियों पर घबराहट में इसकी थोड़ी प्रतिक्रिया हो सकती है। इसके उलट अगर भाजपा 2019 के मुकाबले ज्यादा सीटें जीतती है तो इससे वह जमीन, श्रम और कृषि के क्षेत्र में और ज्यादा ढांचगत सुधार के लिए सक्षम बनेगी और बाजार इसे ज्यादा सकारात्मकता नजरिए से देखेगा। ऐसे में नतीजों के बाद रुपये व जोखिम वाली परिसंपत्तियों में तेजी संभव है।

अमेरिकी फेडरल रिजर्व की दर कटौती में अनिश्चितता ने भी निवेशकों की घबराहट



एफपीआई की चाल

बढ़ाई है। इस कारण भी कुछ निवेशक उभरते बाजारों से अपनी रकम निकालने पर विचार कर रहे हैं, खास तौर से अगर अमेरिका में डॉलर वाले निवेश में उच्च दरें मिलती हों। हालांकि दरों में कटौती पर दांव अमेरिका में महंगाई के ताजा आंकड़ों के बाद फिर बढ़ गया है।

अल्फानोति फिनटेक के सह-संस्थापक यू आर भट्ट ने कहा कि मई से पहले अमेरिका की स्थिति यहां ब्याज कटौती की संभावना काफी ज्यादा हो गई थी लेकिन मई में ब्याज दरों में कटौती टल गई। इसका निवेश पर अहम असर पड़ा है। लंबी अवधि तक ब्याज दरों को लेकर परिदृश्य जितना ऊंचा रहेगा, एफपीआई का निवेश तेजी के साथ वापस नहीं आएगा।

विश्लेषकों ने कहा कि निवेशक 4 जून के नतीजों से पहले अपने हाथ में कुछ रकम रखना चाहते हैं। शुरू के चरणों में मतदान के कम प्रतिशत को कुछ हलकों में सत्ताधारी

पार्टी और गठबंधन के हक में लहर नहीं होना माना गया। इन्वेस्टेक के नोट में कहा गया है कि हमारी राय में इस चुनाव में लहर नहीं है जहां वचस्व वाला कोई एक ही मसला या थीम जो मतदाताओं के सेंटिमेंट पर असर डाल रहा हो।

विश्लेषकों ने कहा कि अनिश्चितताओं ने चीन के शेयरों को भारतीय इक्विटी के महंगे मूल्यांकन के मुकाबले ज्यादा आकर्षक बना दिया है। हालिया गिरावट के बावजूद निफ्टी अपने 10 साल के औसत 23.2 के मुकाबले 22 पीई पर ट्रेड कर रहा है।

भट्ट ने कहा, चीन में शेयर काफी गिरे हैं और कुछ फंड मानते हैं कि काफी गिरावट आ चुकी है और वे कुछ रकम निवेश कर रहे हैं लेकिन आश्वस्त नहीं हैं कि यह तेजी कब तक जारी रहेगी। शांघाई कम्पोजिट इंडेक्स फरवरी के अपने 2024 के निचले स्तर से 15 फीसदी

■ अगर विदेशी निवेशकों की बिकवाली जारी रही तो जनवरी 2023 के बाद यह सबसे बड़ी मासिक निकासी होगी

■ अनिश्चितताओं ने चीन के शेयरों को भारतीय इक्विटी के महंगे मूल्यांकन के मुकाबले ज्यादा आकर्षक बना दिया है

■ हालिया गिरावट के बावजूद निफ्टी अपने 10 साल के औसत 23.2 के मुकाबले 22 पीई पर ट्रेड कर रहा है

■ मार्च में एफपीआई ने चीन की इक्विटी में करीब 5 अरब डॉलर निवेश किए। चीन एफपीआई के आंकड़े देरी से जारी करता है

उछला है। यह इंडेक्स 12 महीने आगे के पीई 14.6 गुने पर उपलब्ध है।

मार्च में एफपीआई ने चीन की इक्विटी में करीब 5 अरब डॉलर निवेश किए। चीन एफपीआई के आंकड़े देरी से जारी करता है। इसलिए ताजा आंकड़े नहीं हैं। बाजार के प्रतिभागियों का मानना है कि विदेशी फंड तभी बड़े पैमाने पर आएंगे जब नई सरकार अपना पहला पूर्ण बजट पेश कर देगी।

भट्ट ने कहा कि अगर सत्ताधारी पार्टी बेहतर प्रदर्शन करती है तो उल्लास का कुछ माहौल रहेगा। लेकिन नई सरकार का पहला बजट हमेशा से ही बाजारों के लिए और कराधान के लिहाज से खराब रहता है। ऐसे में बाजारों में बजट प्रस्तावों तक गिरावट जारी रह सकती है लेकिन तब तक वैश्विक स्थिति ठीक हो जाएगी और हम उसके बाद कुछ निवेश की उम्मीद कर सकते हैं।

भारत में मौजूद वैश्विक ईटीएफ में निवेश कर सकेंगे एमएफ

हालांकि इन फंडों में भारत का निवेश 20 प्रतिशत पर सीमित रखे जाने का प्रस्ताव है

शुश्रू तिवारी
मुंबई, 17 मई

भारतीय प्रतिभूति एवं विनियम बोर्ड (सेबी) ने घरेलू म्यूचुअल फंडों को भारत में उपस्थिति वाले विदेशी एक्सचेंज ट्रेडेड फंडों (ईटीएफ) में निवेश की अनुमति देने की योजना बनाई है। भारतीय म्यूचुअल फंड मौजूदा समय में इन फंडों में फंड ऑफ फंड (एफओएफ) विकल्प के जरिये पैसा लगाते हैं। यदि सेबी के नए प्रस्ताव पर अमल हुआ तो इससे इमर्जिंग मार्केट (ईएम) इंडेक्स और जेपी मॉर्गन ईएम ऑप. फंड जैसे लोकप्रिय बेंचमार्कों से जुड़े एफओएफ को अनुमति मिल जाएगी। हालांकि सेबी का कहना है कि ऐसे फंडों में भारत का निवेश 20 प्रतिशत पर सीमित रखा जाएगा।

सेबी ने शुक्रवार को जारी परामर्श पत्र में कहा, 'ऐसे वैश्विक फंडों में निवेश से संबंधित अस्पष्टता से म्यूचुअल फंड उन वैश्विक एमएफ, ईटीएफ और इंडेक्स फंडों में निवेश से परहेज कर सकते हैं जो भारत समेत कई देशों में पैसा लगाते हैं।'

मौजूदा समय में, घरेलू एमएफ विदेशी शेयरों और परिसंपत्तियों में निवेश कर सकते हैं। इसके लिए यह निवेश सीमा 7 अरब डॉलर है। मौजूदा समय में उद्योग यह तय सीमा पूरी कर चुका है।

सेबी ने कहा है कि यदि वैश्विक ईटीएफ में भारत का भार 20 प्रतिशत के पार पहुंचता है तो भारतीय म्यूचुअल फंडों को किसी पुनर्संतुलन के लिए 6 महीने इंतजार करना होगा। यदि इस अवधि में निवेश नहीं होता है तो भारतीय एमएफ को अगले 6 महीने के अंदर ऐसे विदेशी म्यूचुअल फंड में अपना निवेश बेचना होगा।

सेबी ने शुक्रवार को जारी परामर्श पत्र में कहा, 'भारत में निवेश से जुड़े वैश्विक फंडों में निवेश आसान बनाने और अतिरिक्त निवेश रोकने के बीच संतुलन बनाने के



लिए 20 प्रतिशत की सीमा उचित समझी गई है।'

यदि फंड 6 महीने की अवधि में इसे नहीं बेचता है तो उसे नए सबस्क्रिप्शन, नई स्क्रीम पेशकश और एक्जिट लोड लगाने पर सख्ती का सामना करना पड़ेगा।

उद्योग के कारोबारियों का कहना है कि सेबी के प्रस्ताव के लागू होने के बाद, हम कई घरेलू एमएफ को एमएससीआई ईएम इंडेक्स पर एफओएफ पेश करते हुए देख सकते हैं। उनका कहना है कि हालांकि, नियामकों, मुख्य रूप से भारतीय रिजर्व बैंक (आरबीआई) को सबसे पहले एमएफ के लिए विदेशी परिसंपत्तियों में निवेश के लिए विदेशी निवेश सीमा बढ़ानी होगी।

नुवामा अल्टरनेटिव ऐंड क्वांटिटीव रिसर्च के प्रमुख अभिलाष पगारिया ने कहा, 'प्रस्तावित कदम से वैश्विक ईटीएफ में धीरे धीरे फंड प्रवाह बढ़ने की संभावना है जिससे इनमें भारत की मौजूदगी भी मजबूती होगी। अप्रत्यक्ष रूप से, इससे भारतीय शेयरों में बढ़ते प्रवाह का सिलसिला पैदा होगा।'

नॉर्जेज बैंक के कदम के बाद अदाणी पोर्ट्स स्थिर

देव चटर्जी
मुंबई, 17 मई

अदाणी पोर्ट्स एंड एसईजेड के शेयर बेचने के नॉर्जेज बैंक फैसले के एक दिन बाद कंपनी का शेयर आज 1,336 रुपये पर स्थिर बंद हुआ।

अपने फैसले के लिए नॉर्जेज ने म्यांमार के एक बंदरगाह में अदाणी के निवेश का उदाहरण दिया है। कंपनी के एक सूत्र ने कहा, अदाणी पोर्ट्स एंड एसईजेड ने पिछले साल मई में म्यांमार की पूरी संपत्ति बेच दी थी और अब इस परिसंपत्ति के मामले में कोई खुलासा नहीं किया

गया है क्योंकि इस बंदरगाह को लेकर चिंता जताए जाने के बाद वह पहले ही इससे पूरी तरह निकल चुकी है।

नॉर्वेजिन फंड ने कंपनी का शेयर अक्टूबर के मध्य में खरीदना शुरू किया और पिछले छह महीने में यानी अप्रैल में पूरी तरह निकलने तक अपनी पहली खरीद पर करीब 70 फीसदी की कमाई की। सूत्र ने कहा, म्यांमार की परिसंपत्ति को लेकर उसने कंपनी से संपर्क नहीं किया।

नॉर्जेज बैंक इन्वेस्टमेंट मैनेजमेंट पहले अन्य भारतीय कंपनियों से निकल चुकी है और इसके लिए अन्य तरह की चिंता सामने रखी थी। अप्रैल

में वह गेल इंडिया से निकली और वहां भी ऐसी ही चिंता का हवाला दिया। जनवरी 2023 में उसने भारत इलेक्ट्रॉनिक्स की हिस्सेदारी यह कहते हुए बेच दी कि उसने सैन्य विवाद में हथियारों की बिक्री की है।

बुधवार को दुनिया के सबसे बड़े वेल्थ फंड गवर्नमेंट पेंशन फंड ग्लोबल (जीपीएफजी) ने कहा कि उसने एपीएसईजेड लको अपने निवेश आउटलुक से दूर रखा है और वहां भी म्यांमार की परिसंपत्ति पिछले साल बेचने से जुड़ी चिंता सामने रखी थी।

पीबी फिनटेक के दहिया, निफ्टी-50 में शामिल हो सकते हैं ट्रेड और बीईएल

पीबी फिनटेक के सह-संस्थापकों वाई. दहिया और आलोक बंसल ने शुक्रवार को फिनटेक दिग्गज की 1.86 फीसदी हिस्सेदारी का विनिवेश कर 1,109 करोड़ रुपये जुटाए।

दहिया कंपनी के चेयरमैन व सीईओ भी हैं और उन्होंने 1.2 फीसदी हिस्सेदारी बेचकर 716 करोड़ रुपये जुटाए जबकि बंसल कंपनी के चाइस चेयरमैन हैं और उन्होंने 0.66 फीसदी हिस्सेदारी बेचकर 394 करोड़ रुपये जुटाए। उन्होंने 83.7 लाख शेयर 1,325 रुपये प्रति शेयर के भाव पर बेचे। इन शेयरों के खरीदारों में दो दर्जन फंड हैं, जिनमें मॉर्गन स्टैनली, सोसियता जेनराली, ऐक्सिस म्यूचुअल फंड और न्यू वर्ल्ड फंड शामिल हैं। पीबी फिनटेक का शेयर द्वितीयक बाजार के कारोबार में 1.2 फीसदी टूटकर 1,325 रुपये पर बंद हुआ।

कंपनी ने एक बयान में कहा, इस बिक्री से मिली रकम का ज्यादातर हिस्सा मौजूदा व भविष्य की ईसाई कवायद के कर भुगतान पर होगा। वे कंपनी की वृद्धि व कामयाबी को लेकर प्रतिबद्ध हैं। हिस्सेदारी बिक्री के बाद दहिया की हिस्सेदारी घटकर 4.83 फीसदी और बंसल की हिस्सेदारी घटकर 1.63 फीसदी रह गई है।

निफ्टी-50 सूचकांक में सितंबर में होने वाली अगली बदलाव प्रक्रिया के दौरान टाटा समूह की रिटेल ट्रेड और सरकार के स्वामित्व वाली भारत इलेक्ट्रॉनिक्स (बीईएल) के शामिल होने की संभावना है। नुवामा अल्टरनेटिव ऐंड क्वांटिटीव रिसर्च के विश्लेषकों के अनुसार अगर इन शेयरों को इस सूचकांक में शामिल किया जाता है तो इनमें 3,000 करोड़ रुपये का निवेश आकर्षित हो सकता है।

इस बीच, एलटीआई माइंडट्री और दिवोज लैब्स के बाहर निकलने का अनुमान है। यदि इन्हें बाहर किया गया तो इन दोनों शेयरों में निफ्टी-50 सूचकांक से जुड़े पैसिव फंडों द्वारा 1,500 करोड़ रुपये की बिकवाली की जा सकती है। निफ्टी सूचकांक में शामिल किए जाने और हटाए जाने वाले शेयरों के आकलन की गणना जुलाई के अंत तक उनके बाजार पूंजीकरण

के आधार पर की जाती है। इसकी आधिकारिक घोषणा अगस्त के मध्य में होती है और यह समायोजन 30 सितंबर से प्रभावी होता है।

हालांकि ऐसे कई शेयर हैं जो अपने बाजार पूंजीकरण के लिहाज से ट्रेड और बीईएल से आगे हैं लेकिन वे डेरिवेटिव सेगमेंट में शामिल नहीं हैं। इसलिए सूचकांक में शामिल किए जाने के लिहाज से अयोग्य हैं। नुवामा अल्टरनेटिव ऐंड क्वांटिटीव रिसर्च के प्रमुख अभिलाष पगारिया ने कहा, 'ट्रेड प्रमुख दावेदार है। इसके बाद बीईएल शामिल है। इस समय बीईएल के करीब एकमात्र शेयर हिंदुस्तान एरोनाटिक्स (एचएएल) है। यदि एचएएल का शेयर बीईएल की तुलना में 20 प्रतिशत ज्यादा अच्छा प्रदर्शन करता है और जुलाई के अंत तक मजबूत बना रहता है तो उसके शामिल होने की संभावना ज्यादा रहेगी।' बीएस

स्पाइसजेट को राहत, नहीं लौटाने होंगे 270 करोड़ रुपये

भाविनी मिश्रा
नई दिल्ली, 17 मई

दिल्ली उच्च न्यायालय ने एकल पीठ के उस आदेश को रद्द कर दिया है, जिसमें कहा गया था कि स्पाइसजेट 270 करोड़ रुपये से नया प्रबंध निदेशक अजय सिंह मारन और काल एयरवेज को लौटाए।

न्यायमूर्ति यशवंत वर्मा और रवींद्र दुदुजा के खंडपीठ ने स्पाइसजेट के चेयरमैन एवं प्रबंध निदेशक अजय सिंह की ओर से एकल पीठ के आदेश के खिलाफ दायर अनुरोध स्वीकार कर लिया। न्यायालय ने कहा, 'अपीलों को स्वीकार किया गया है। लिहाजा 31

सिंह ने दिल्ली उच्च न्यायालय के एकल पीठ के उस आदेश को चुनौती दी थी, जिसने मारन के पक्ष में मध्यस्थ फैसले को बरकरार रखा था। उन्होंने फैसले के उस हिस्से को रद्द करने की मांग की थी जिसमें उन्हें काल एयरवेज

और मारन को 270 करोड़ रुपये वापस करके का निर्देश दिया गया था। उन्होंने 18 प्रतिशत ब्याज चुकाने के आदेश को भी चुनौती दी।

31 जुलाई को, दिल्ली उच्च न्यायालय के एकल पीठ ने कलानिधि मारन के पक्ष में और स्पाइसजेट के खिलाफ मध्यस्थता फैसला रद्द करने से इनकार कर दिया था, जिससे मारन के लिए राह आसान हो गई थी। स्पाइसजेट ने खंडपीठ के समक्ष अपील की जिसने इसे स्वीकार कर लिया और एकल पीठ के आदेश को रद्द कर दिया।

काल एयरवेज और मारन ने 9 अगस्त 2023 को दिल्ली उच्च न्यायालय का दरवाजा खटखटाया था और स्पाइसजेट के दैनिक राजस्व संग्रह का 50 प्रतिशत हिस्सा साप्ताहिक आधार पर उन्हें चुकाए जाने का अनुरोध किया। स्पाइसजेट की ओर से मारन के लिए यह बकाया राशि पिछले साल 3 अगस्त तक 393 करोड़ रुपये थी।

नीडल-फ्री इंजेक्शन टेक में सीरम का निवेश

अंजलि सिंह
मुंबई, 17 मई

टीका निर्माता सीरम इंस्टीट्यूट ऑफ इंडिया (एसआईआई) ने नीडल-फ्री इंजेक्शन सिस्टम यानी बिना सुई वाली इंजेक्शन प्रणाली (एन-एफआईएस) विकसित करने वाली चिकित्सा प्रौद्योगिकी कंपनी इंटीग्रिमेंटिकल में निवेश करने की घोषणा की है। इस भागीदारी का मकसद एन-एफआईएस टेक्नोलॉजी को उन्नत बनाना और दुनियाभर में मरीजों तक सहजता से उपलब्ध कराना है। इंटीग्रिमेंटिकल में एसआईआई 20 प्रतिशत हिस्सा खरीदेगी। इस निवेश से एन-एफआईएस के विकास एवं व्यावसायीकरण को बढ़ावा मिलने की संभावना है और इससे ज्यादा आरामदाक और दर्दरहित टीके का अनुभव मिलेगा। एसआईआई के मुख्य कार्यकारी अदार पूनावाला ने कहा, 'हम ऐसी प्रौद्योगिकियों में निवेश के अवसर लगातार तलाश रहे हैं जो स्वास्थ्य देखभाल को ज्यादा सुलभ और किफायती बनाती हैं। इंटीग्रिमेंटिकल का एन-एफआईएस बड़ी सफलता है और इससे टीका लगाने के तरीके में व्यापक बदलाव आएगा।'

इंटीग्रिमेंटिकल के प्रबंध निदेशक सर्वेश म्थाने ने कहा, 'इस निवेश से हमारी एन-एफआईएस टेक्नोलॉजी की क्षमता साबित हुई है। एसआईआई की दक्षता हमारी टेक्नोलॉजी को दुनियाभर के मरीजों तक पहुंचाने में बेहद मददगार होगी।' इस सहयोग को इंटीग्रिमेंटिकल की नवीनतम तकनीक के साथ यह एसआईआई की निर्माण और वितरण क्षमता का फायदा मिलेगा।

एन-एफआईएस शुरू में भारत में निजी बाजार के लिए उपलब्ध होगी और पारंपरिक इंजेक्शन का विकल्प मुहैया कराएगी। इस प्रौद्योगिकी में सुई चुभने का भय या सुई का घाव नहीं होगा।

गो डिजिट के आईपीओ को मिले 9.6 गुना आवेदन

शुश्रू तिवारी
मुंबई, 17 मई

फेयरफैक्स समर्थित गो डिजिट जनरल इश्योरेंस के आरंभिक सार्वजनिक निर्गम को शुक्रवार को आखिरी दिन 9.6 गुना बोलियां मिलीं। एक्सचेंज के आंकड़ों के मुताबिक खुदरा निवेशकों की श्रेणी में 4.27 गुना आवेदन मिले जबकि पात्र संस्थागत खरीदारों की श्रेणी में 15.26 गुना और गैर-

संस्थागत निवेशकों की श्रेणी में 7.24 गुना बोलियां मिलीं। आईपीओ के बाद प्रवर्तक हिस्सेदारी इस कंपनी में घटकर 83 फीसदी से 75 फीसदी रह जाएगी। प्रवर्तक समूहों में फेयरफैक्स, गोडिजिट इन्फोवर्क्स, कमलेश गोयल और ओपन वेंचर्स शामिल हैं। इसका कीमत दायरा 25.8 से 272 रुपये तय किया गया है। आईपीओ में 1,125 करोड़ रुपये के नए शेयर जारी हो रहे हैं और बाकी ऑफरफस है। नए शेयरों

की बिक्री से मिलने वाली रकम का इस्तेमाल कंपनी अपना पूंजी आधार सुधारने और सॉल्वेंसी के स्तर को बरकरार रखने में किया जाएगा।

अभी कंपनी का सॉल्वेंसी स्तर 160 फीसदी है जबकि बीमा नियामक ने इसके लिए 150 फीसदी की सीमा तय की हुई है। रकम लगाने के बाद यह बढ़कर 200 फीसदी हो जाएगा। आईसीआईसीआई सिक्योरिटीज, मॉर्गन स्टैनली इंडिया, आदि आईपीओ में बुक रनिंग लीड मैनेजर हैं।

PUBLIC ANNOUNCEMENT

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND IS NOT AN OFFER DOCUMENT AND DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE TO SECURITIES. NOT FOR RELEASE, PUBLICATION OR DISTRIBUTION, DIRECTLY OR INDIRECTLY, OUTSIDE INDIA.

ORIENT GREEN POWER COMPANY LIMITED

ORIENT GREEN POWER COMPANY LIMITED

Orient Green Power Company Limited ("Company" or "Issuer") was incorporated under the Companies Act, 1956 with the Registrar of Companies, Chennai, Tamil Nadu and consequently a certificate of incorporation dated December 6, 2006 and a certificate for commencement of business on January 18, 2007 was issued to our Company. At the time of incorporation, our registered office was located at No. 5, T.V. Street, Chetpet, Chennai 600 031, Tamil Nadu. Subsequently, pursuant to a circular resolution dated January 7, 2010, our Registered Office was shifted to Third Floor, Egmore Benefit Society Building, 25 Flowers Road, Chennai 600 084, Tamil Nadu, subsequently pursuant to circular resolution dated May 2, 2011, our registered office was shifted to Sigappi Achi Building, 4th floor, 18/3 Rukmani Lakshmiopathy Road, Egmore, Chennai – 600 008, Tamil Nadu, India and pursuant to resolution dated February 5, 2021 passed by the Board of Directors, our Registered Office was changed to Bascon Futura SV, 4th Floor, No.10/1, Venkatanarayana Road, T. Nagar, Chennai – 600 017, Tamil Nadu, India. The corporate identification number of our Company is L40108TN2006PLC061665

Registered Office: Bascon Futura SV, 4th Floor, No.10/1, Venkatanarayana Road, T. Nagar, Chennai – 600 017, Tamil Nadu, India;
Telephone: +91 44 4901 5678 | **Facsimile:** N.A. | **E-mail:** complianceofficer@orientgreenpower.com | **Website:** www.orientgreenpower.com;
Contact Person: Kirithika Mohan, Company Secretary and Compliance Officer;
Corporate Identification Number: L40108TN2006PLC061665

PROMOTERS OF THE COMPANY: JANATI BIO POWER PRIVATE LIMITED, NIVEDANA POWER PRIVATE LIMITED, SYANDANA ENERGY PRIVATE LIMITED AND SVL LIMITED

ISSUE OF UPTO [•] EQUITY SHARES OF FACE VALUE ₹ 10 EACH ("RIGHTS EQUITY SHARES") OF OUR COMPANY FOR CASH AT A PRICE OF ₹ [•] PER EQUITY SHARE (INCLUDING A SHARE PREMIUM OF [•] PER EQUITY SHARE) (THE "ISSUE PRICE"), AGGREGATING UPTO ₹ 25,000 LAKHS ON A RIGHTS BASIS TO THE EXISTING EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF [•] ([•]) RIGHTS EQUITY SHARES FOR EVERY [•] ([•]) FULLY PAID-UP EQUITY SHARES HELD BY THE EXISTING EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE. THAT IS ON [•], [•] (THE "ISSUE"). THE ISSUE PRICE FOR THE RIGHTS EQUITY SHARES IS [•] ([•]) TIMES OF THE VALUE OF THE EQUITY SHARES. FOR FURTHER DETAILS, PLEASE REFER TO THE CHAPTER TITLED "TERMS OF THE ISSUE" ON PAGE 302 OF THIS DRAFT LETTER OF OFFER.

This public announcement is being made in compliance with the provisions of Regulation 72(2) of the Securities and Exchange Board of India (Issue of Capital and Disclosure Requirements) Regulations, 2018 as amended (the "SEBI ICDR Regulations"), to state that Orient Green Power Company Limited is proposing, subject to requisite approvals, market conditions and other considerations, an issue of equity shares to equity shareholders on rights basis and filed the Draft Letter of Offer ("DLOF") dated May 15, 2024 with the Securities and Exchange Board of India (the "SEBI"), BSE Limited and the National Stock Exchange of India Limited through e-mail on May 16, 2024. The Draft Letter of Offer dated May 15, 2024 is being resubmitted in accordance with SEBI circular dated February 06, 2024.

Pursuant to Regulation 72(1) of the SEBI ICDR Regulations, the DLOF filed with SEBI is open to public, for comments, if any. The DLOF shall be hosted on the website of SEBI at www.sebi.gov.in, website of recognized stock exchanges where the equity shares are listed i.e. BSE Limited at www.bseindia.com and the National Stock Exchange of India Limited at www.nseindia.com, the website of the company i.e. Orient Green Power Company Limited at www.orientgreenpower.com and the website of the Lead Managers i.e. Sumedha Fiscal Services Limited at www.sumedhafiscal.com and Saffron Capital Advisors Private Limited at www.saffronadvisor.com. All members of the public are hereby invited to provide their comments on the DLOF to SEBI with respect to the disclosures made in the DLOF. The public is requested to send a copy of the comments sent to SEBI, to the Company and to the Lead Managers to the Issue at their respective addresses mentioned herein. All comments must be received by the Company or by the Lead Managers on or before 5 p.m. on the 21st (twenty first) day from the aforementioned date of filing the DLOF with SEBI.

This announcement has been prepared for publication in India and may not be released in any other jurisdiction. Please note that the distribution of the DLOF and the Issue of equity shares on rights basis to persons in certain jurisdictions outside India may be restricted by legal requirements prevailing in those jurisdictions. Accordingly, any person who acquires Rights Entitlements or Rights Equity Shares will be deemed to have declared, warranted and agreed that at the time of subscribing for the Rights Equity Shares or the Rights Entitlements, such person is not and will not be in the United States and/or in other restricted jurisdictions. The Rights Equity Shares of the Company have not been and will not be registered under the United States Securities Act of 1933, as amended (the "Securities Act"), or in any other jurisdiction which have any restrictions in connection with offering, issuing and allotting Rights Equity Shares within its jurisdiction, and/or to its citizens. The offering to which the DLOF relates is not, and under no circumstances is to be construed as, an offering of any Rights Equity Shares or Rights Entitlements for sale in the United States or any other jurisdiction other than India or as a solicitation therein of an offer to buy any of the said Rights Equity Shares or Rights Entitlementment.

Investments in equity and equity related securities involve a high degree of risk and investors should not invest any funds in this Issue unless they can afford to take the risk of losing their investment. Investors are advised to read "Risk Factors" on page 27 of the DLOF, carefully before taking an investment decision in relation to this Issue. For taking an investment decision, investors must rely on their own examination of the Issuer and the Issue including the risks involved. The securities being offered in the Issue have not been recommended or approved by SEBI, nor does SEBI guarantee the accuracy or adequacy of the DLOF. **Specific attention of the investors is invited to the section titled "Risk Factors" beginning on page 27 of the DLOF before making an investment in this Issue.**

For details of the share capital of the Company, see "Capital Structure" on page 88 of the DLOF. The liability of the members of our Company is limited. The existing Equity Shares are listed on NSE and BSE.

Note: All the capitalised terms not defined herein shall have the same meanings ascribed to such terms in the DLOF.

| LEAD MANAGERS TO THE ISSUE | REGISTRAR TO THE ISSUE | |
|--|--|---|
| SUMEDHA FISCAL SERVICES LIMITED 6A Geetanjali, 6th Floor, 8B Middleton Street, Kolkata – 700 071, West Bengal, India. Telephone: +91 33 2229 8936 / 6813 5900 Facsimile: N.A. Email id: rightsissue_mb@sumedhafiscal.com Website: www.sumedhafiscal.com Investor grievance: mb_compliance@sumedhafiscal.com Contact Person: Ajay K Laddha SEBI Registration Number: INM000008753 Validity of Registration: Permanent | SAFFRON energising ideas SAFFRON CAPITAL ADVISORS PRIVATE LIMITED 605, Sixth Floor, Centre Point, J.B. Nagar, Andheri (East), Mumbai - 400 059, India Telephone: +91 22 4973 0394 Facsimile: N.A. Email id: rights.issue@saffronadvisor.com Website: www.saffronadvisor.com Investor grievance: investorgrievance@saffronadvisor.com SEBI Registration Number: INM000011211 Validity: Permanent Contact Person: Gaurav Khandelwal / Vipin Gupta | CAMEO CORPORATE SERVICES LIMITED Subramanian Building, No. 01, Club House Road, Chennai- 600 002, Tamil Nadu, India. Telephone: +91 44 4002 0700/ 2846 0390 Facsimile: N.A. Email: rights@cameoindia.com Website: www.cameoindia.com Online Investor Portal: https://wisdom.cameoindia.com Contact Person: Sreepriya K. SEBI Registration No.: INR000003753 Validity of Registration: Permanent |
| For and on behalf of ORIENT GREEN POWER COMPANY LIMITED Sd/- Kirithika Mohan Company Secretary and Compliance Officer | | |

Place: Chennai
Date: May 17, 2024

Disclaimer: "Orient Green Power Company Limited" is proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, to issue Equity Shares on rights basis and has filed a DLOF with the Securities and Exchange Board of India. The DLOF shall be available on the website of SEBI at www.sebi.gov.in, website of recognized stock exchanges where the equity shares are listed i.e. BSE Limited at www.bseindia.com and the National Stock Exchange of India Limited at www.nseindia.com, the website of the company i.e. Orient Green Power Company Limited at www.orientgreenpower.com and the website of the Lead Managers i.e. Sumedha Fiscal Services Limited at www.sumedhafiscal.com and Saffron Capital Advisors Private Limited at www.saffronadvisor.com. Investors should note that investment in securities involves a high degree of risk and are requested to refer to the DLOF, including the section "Risk Factors" beginning on page 27 of the DLOF." AdBaz

